


இணையத்தில் நேர்மறையாக நடந்து கொள்ளுங்கள்

இணையம் இருபக்கமும் கூர்முனை உள்ள வாளைப் போன்றது. இணையத்தில் வாய்ப்புகளும் உண்டு, ஆபத்துகளும் உண்டு. நாம் இணையத்தை நேர்மறையாகப் பயன்படுத்த முடிவெடுக்கும்போது, பொறுப்பாகவும் நெறி தவறாமலும் நடந்துகொள்வோம். அதே சமயத்தில், மற்றவர்களுக்கு ஊக்கமாகவும் இருப்போம்.




நான் எதற்காக இதைத் தெரிந்துகொள்ள வேண்டும்?

நாம் இணையத்தில் செய்பவை அல்லது சொல்பவை அனைத்தும் நிஜ வாழ்க்கையில் பாதிப்பை உண்டாக்கும். நமக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகங்களுக்கும். இதனால் மோசமான பின்விளைவுகள் நேரலாம். உதாரணமாக, தனிநபர்கள் இணையம்வழி தாக்கப்படலாம் அல்லது பொய்ச் செய்தி காட்டுத்தீ போல பரவிவிடலாம். தற்போதைய கொவிட்-19 நிலவரத்தில், உணர்ச்சிகள் எல்லைகடந்து போகக்கூடும். மக்கள் இணையத்தை அதிகமாகப் பயன்படுத்தும் இன்றைய சூழலில், நேர்மறையான நடத்தை பெரும் நன்மை பயக்கும்.

மற்றவர்கள் இணையத்தை நேர்மறையாகப் பயன்படுத்த நீங்கள் எவ்வாறு உதவலாம்?



• முன்னுதாரணமாகத் திகழுங்கள்: நாம் பல சமயங்களில் நமது குடும்பத்தாரின், நண்பர்களின் நடத்தையைப் பின்பற்றுவோம். நீங்கள் நேர்மறையான இணைய நடத்தையைக் கடைப்பிடித்து மற்றவர்களுக்கு ஊக்கமாகத் திகழலாம்.



• எதிர்மறையான நடத்தையைப் பக்குவமாகச் சுட்டிக்காட்டுங்கள்: இணையத்தில் மற்றவர்கள் எதிர்மறையாக நடந்துகொள்வதை நீங்கள் கண்டால், வேடிக்கை பார்க்காதீர்கள். அந்தச் சூழ்நிலையைக் கையாளுவதற்கான நேர்மறையான வழிமுறைகளைப் பக்குவமாக எடுத்துச் சொல்லுங்கள்.




• வளங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்: இணையத்தில் பயனுள்ள எதையாவது நீங்கள் வாசித்தால் அல்லது கற்றுக்கொண்டால், மற்றவர்களும் பயனடையும் வகையில் அதைப் பகிர்ந்து கொள்ளுங்கள். ஆனால், அந்தத் தகவல் நம்பகமானதா என்பதைச் சரிபார்த்த பிறகு மட்டுமே!

மேம்பட்ட இணையம் உங்களிலிருந்து தொடங்குகிறது!

கனிவாக இருங்கள்

பதிவேற்றுமுன் சிந்தித்துப் பாருங்கள்

நாம் இணையத்தை நேர்மறையாகப் பயன்படுத்தக்கூடிய சில வழிகள் என்ன?



இணையத்தில் மற்றவர்களை மரியாதையாகவும் கண்ணியமாகவும் நடத்தக்கூடிய சில வழிகள் இவை!




நேர்மறையான கருத்துகளைப் பதிவேற்றுங்கள்

- மாறுபட்ட கருத்துகள் கொண்டிருப்பது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், அவமரியாதையாக அல்லது அவமதிப்பாக நடந்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் இணையத்தில் குறிப்பிடுபவருக்கும் உணர்வுகள் உண்டு என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
- சில சமயங்களில், எதிர்மறையான அனுபவத்திற்குப் பிறகு இணையத்தில் "புலம்ப" வேண்டும்போல நமக்குத் தோன்றலாம். ஆனால், உங்களது கருத்தை ஆக்கரமான முறையில் வெளிப்படுத்துவதே அதிக பயன்மிக்கது.
- நீங்கள் இணையம்வழி மற்றவர்களுக்கு ஊக்கமளிக்க, நேர்மறையான விமர்சனங்களை அல்லது ஆதரவான கருத்துகளையும் பதிவேற்றம் செய்யலாம்.



எதிர்மறையை எதிர்த்து நில்லுங்கள்

- தூற்றும் பதிவுகள், கருத்துகள் மூலம் யாரேனும் வம்பிழுக்கப்படுவதை அல்லது அச்சுறுத்தப்படுவதை நீங்கள் கண்டால், அந்தப் பதிவுகளைப் புகார் செய்து அவருக்கு ஆதரவு காட்டுங்கள்.
- அவர்களைப் புகார் செய்வதன்வழி, அனைவருக்கும் மேம்பட்ட இணையச் சூழலை உருவாக்கித்தர நீங்கள் உதவுகிறீர்கள்.



பகிர்வதற்குமுன் சிந்தித்துப் பாருங்கள்

- உங்களுக்குக் கிடைத்த ஒரு புகைப்படத்தை, இணைப்பை அல்லது குறுந்தகவலை அடுத்தவருக்கு அனுப்பி வைப்பதற்குமுன், அது பொய்ப்புரட்டோ, மோசடியோ அல்லது பொய்த் தகவலோ அல்ல என்பதை சரிபார்ப்பது நல்லது.
- இணையத்தில் ஆபத்தில்லாத, வேடிக்கையான ஒன்றாகத் தோன்றுவது, எதிர்மறையான எண்ணங்களைப் பரப்பிவிடக்கூடும் அல்லது யாரையேனும் அவமானப்படுத்திவிடக்கூடும்.

கனிவாக இருங்கள்

பதிவேற்றுமுன் சிந்தித்துப் பாருங்கள்




ஆதரவளித்தவர்:



இவரது ஆதரவுடன்:

SG:D | GET READY!

நாம் இணையத்தை நேர்மறையாகப் பயன்படுத்தக்கூடிய சில வழிகள் என்ன?



இணையத்தில் மற்றவர்களை மரியாதையாகவும் கண்ணியமாகவும் நடத்தக்கூடிய சில வழிகள் இவை!




மற்றவர்களின் அந்தரங்கத்திற்கு மதிப்பு கொடுங்கள்

- ஒருவரை அச்சுறுத்த, மிரட்ட அல்லது அவருக்கு எதிராக வன்செயலைத் தூண்ட, அவரது தனிப்பட்ட விவரங்களை யாரேனும் வெளியிடும்போது டாக்கிங் நேர்கிறது.
- அவரது பெயர், முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி எண், வேலை செய்யும் இடம் போன்றவை அவ்விவரங்களில் உள்ளடங்கும்.
- டாக்கிங் நியாயமான ஒரு செயல் அல்ல. அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்கும் சிங்கப்பூர் சட்டத்தின்கீழ் இது ஒரு குற்றமாகும்.



பகிரங்கமாக மற்றவர்களை அவமானப்படுத்தாதீர்கள்

- உணர்வுகளைப் புண்படுத்தும் கருத்தாக அல்லது மோசமான நடத்தையாகக் கருதப்படும் ஒன்றுக்காகத் தனிப்பட்டவர்களின் தடத்தை இணையம்வழி கண்டறிவதையும் அவர்களைத் தண்டிப்பதையும் சமூக ஊடகம் எளிதாக்குகிறது.
- ஆனால், ஒருசிலர் நிலைமையை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் ஒரு முடிவுக்கு வந்து, "தவறு செய்தோரை" அவசரமாக அல்லது தவறாகக் கண்டனம் செய்வார்கள். சில சூழ்நிலைகளில், குற்றம் சாட்டப்படுபவருக்குக் கொலை மிரட்டல்களும் அனுப்பப்படுவதுண்டு. அதோடு, அவரைத் தூற்றி வசைப்பாடுவார்கள் அல்லது அவரது தனிப்பட்ட விவரங்களை வெளியிடுவார்கள்.
- சக இணையவாசியுடன் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால், அவரைத் தனிப்பட்ட முறையில் அணுகி மேலும் தெரிந்துகொள்வதே நல்லது.



அடுத்தவரின் நிலையை உணருங்கள்

- அனைத்திலும் மேலாக, மற்றவர்கள் உங்களை எவ்வாறு நடத்தவேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களோ, அதேபோல மற்றவர்களை நடத்துங்கள்.
- சக இணையவாசிகளிடம் பரிவும் கனிவன்பும் காட்டுங்கள் - நேர்மறை கூடும்போது அனைவரும் பயனடைவார்கள்.

கனிவாக இருங்கள்

பதிவேற்றுமுன் சிந்தித்துப் பாருங்கள்



ஆதரவளித்தவர்:



இவரது ஆதரவுடன்:

SG:D | GET READY!